

தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்பதில் பெருமைகொள்வோம்
விண்ணப்பங்கள்/ முன்மொழிவுகள் கோரல்
துணைவேந்தர் பதவி

ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகப் பேரவை 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 34(1)ஆம் பிரிவின் மற்றும் அதன் பின்னரான திருத்தங்களின் அடிப்படையில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் அல்லது முன்மொழிவுகளைக் கோருகின்றது.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்ட ஏற்பாடுகளின்கீழ் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேர அதிகாரி. அவர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி, முதன்மைக் கல்விசார் அதிகாரி என்பதுடன் கணக்கியல் அதிகாரியும் ஆவார். அவர் பல்கலைக்கழகப் பேரவை மற்றும் மூதவை ஆகியவற்றின் பதவிவழி உறுப்பினரும் அவற்றின் தவிசாளரும் ஆவார்.

துணைவேந்தர் தமது பதவியிலிருந்து முன்கூட்டியே விலகினால் அல்லது 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தங்களுக்கமையப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் ஒழிய மூன்று வருட காலம் அல்லது தமது அறுபத்தைந்தாவது வயது இவற்றில் முதல் நேரிடுவது வரை பதவி வகிக்கலாம்.

துணைவேந்தர் என்பவர் கல்விசார் தலைமைத்துவம் வழங்குதல், முறைப்படுத்தல், நடத்திச் செல்லல் என்பவற்றோடு முகாமைத்துவக் கொள்கைகளை அறிமுகம் செய்தற்கும் மற்றும் பல்கலைக்கழகப் பொது நிருவாகமான பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கும் பொறுப்பானவர் என்பதால் அவர் கல்விசார் சிறப்புத்தன்மை, வெளிப்படாதத்தன்மை, பொறுப்புக்கூறல், ஜனநாயக முகாமைத்துவம் மற்றும் திறன்மிகு பாகுபாடற்ற தலைமைத்துவம் ஆகியவற்றின் நியமங்களை நிலைநிறுத்துபவராக இருத்தல்வேண்டும்.

வெற்றிகரமான விண்ணப்பதாரி வலுவான ஆய்வுத் தேட்டம் அடங்கிய உயர் கல்விசார் சாதனைப் பதிவுகள், சான்றுபகர் தலைமைத்துவப் பண்புகள், பன்முகக் குழுமங்களுடன் பாரபட்சமின்றிச் செயலாற்றும் தொடர்பாடல் திறன், கொள்கை நடைமுறைகள் தொடர்பான தெளிவான புரிதல் மற்றும் தீர்மானங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவை உடையவராதல் வேண்டும். மேலும், அவர் சமூக அர்ப்பணிப்பு அடங்கலாக, பல்கலைக்கழகத்தின் தனித்துவம் மற்றும் குறிக்கோள் பற்றிய ஆழ்ந்த புரிதல் உடையவராதலும் வேண்டும். (எதிர்பார்ப்புள்ள விண்ணப்பதாரிகள்/ முன்மொழிய விரும்புவோர் மேலதிக தகவல்களுக்காகப் பல்கலைக்கழக இணையத் தளத்தைப் <http://www.uwu.ac.lk> பார்வையிட அழைக்கப்படுகின்றனர்.)

துணைவேந்தரானவர் அதியுயர் கல்விசார் சம்பள அளவுத்திட்டத்திற்குத் தகுதியானவர் என்பதுடன் சம்பளத்தின் 15% மகிழ்வுறு கொடுப்பனவுக்கும் இப் பதவிக்கான ஏனைய கொடுப்பனவுகளுக்கும் உரித்துடையவருமாவார்.

மேல்வரும் ஆவணங்கள் விண்ணப்பங்கள்/முன்மொழிவுகளுடன் இணைக்கப்படவேண்டும்

1. **பிறந்த திகதி** அடங்கலாக விண்ணப்பதாரி/முன்மொழியப்படுநர் பற்றிய முழுமையான சுயவிபரக்கோவை
2. பல்கலைக்கழகத்தின் விருத்திக்கான சுய தொலைநோக்கு அறிக்கை அத்துடன் விண்ணப்பதாரி/முன்மொழியப்படுநர் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டால் சாதிக்கத் திட்டமிட்டுள்ளவை பற்றிய சுருக்கப் பட்டியல்
3. தற்போதுள்ள துணைவேந்தர் அல்லது முன்னர் துணைவேந்தர் பதவி வகித்த ஒருவர் தமது காலத்தில் நிறைவேற்றிய சிறப்பான செயற்பாடுகள் பற்றிய ஓர் அறிக்கை
4. முன்மொழியப்படும் பட்சத்தில் முன்மொழிவோரிடமிருந்து சம்மதக் கடிதம்
5. விண்ணப்பதாரி/முன்மொழியப்படுநர் குறிப்பிட்ட பதவிக்கு நியமிக்கப்படுமிடத்து அவர் பணியாற்றும் அரச சேவை, கூட்டுத்தாபனங்கள், நிதியுச்சட்ட தாபனங்கள் மற்றும் ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம் தவிர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றின் தொழில் வழங்குநரிடமிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்பதைக் குறிப்பிடும் ஒரு கடிதம்

ஒவ்வொரு அபேட்சகரும் 2020 மே 4ஆம் திகதிய பமாஆ சுற்றறிக்கை இல.02/2020 இன் இணைப்பு 1இன் மதிப்பெண் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரன்முறை மற்றும் அடிப்படைகளின் படி மதிப்பீட்டுக் குழுவால் நேர்முகம் செய்யப்படுவார்

மதிப்பீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்கலைக்கழகப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அபேட்சகர்கள் சிறப்புப் பேரவைக் கூட்டத்தின் முன்பாக குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆனால் 15 நிமிடங்களுக்கு மேற்படாது ஒரு சுருக்க முன்வைப்புச் செய்யுமாறு அழைக்கப்படுவார்.

சிறப்புப் பேரவைக் கூட்டத்தின் மூன்று பெயர்களைப் பரிந்துரைக்கும் அறிக்கையானது, 2020 மே 4ஆம் திகதிய பமாஆ சுற்றறிக்கை இல.02/2020 இன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு அமைய நியமனத்திற்காகக் கருத்தில்கொள்ளும் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பங்கள்/ முன்மொழிவுகளை **பதிவாளர்/பேரவைச் செயலாளர், ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம், 2ஆம் கட்டை, பசறை வீதி, பதுளை** எனும் முகவரிக்குப் பதிவுத்தபாலில் அல்லது நேரடியாக **2020 யூலை 13ஆம் திகதி பி.ப. 3.30க்கு** அல்லது முன்னதாகக் கிடைக்கச்செய்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள்/ முன்மொழிவுகள் அடங்கிய கடிதவறையின் இடதுபக்க மேல் மூலையில் **“துணைவேந்தர் அலுவலகம்”** எனக் குறிப்பிடுதல் வேண்டும். பிந்திக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பதில் பதிவாளர்/பேரவைச் செயலாளர்
இலங்கை ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்
யூன் 11, 2020

